



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

බ්‍රිලන්කේස් සන්නායක තොසලිස්ක් කුණියරස බර්ත්තමානප්පත්තිරිකෙ

අති විශේෂ

අංක 2344/19 - 2023 අගේස්ස් මස 09 වැනි බදාදා - 2023.08.09
2344/19 ආම ඩිලෑක්කම - 2023 ආම අපේරු තොකත්තු මාත්‍රම 09 ආන් තිස්ති ප්‍රත්‍යාග්‍යීම

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசரிக்கப்பட்டது)

பகுதி IV(அ) - மாகாண சபைகள்

மாகாண சபை அறிவித்தல்கள்

இலங்கைச் சனநாயக சோசலிசுக் குழியரசு அரசியலமைப்பின் 154இ ஆம் உறுப்புரையுடன் வாசிக்க வேண்டிய 154இ ஆம் உறுப்புரையின் கீழ் மற்றும் 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க, மாகாண சபைகள் சட்டத்தின் 19(5) ஆம் பிரிவின் கீழ் தயாரிக்கப்பட்ட விதிகள்

“மேல் மாகாணத்தின் ஆளுநர் ரொஷன் குணத்திலக ஆசியி நான், இலங்கைச் சனநாயக சோசாலிசிக் குடியரசு அரசியலமைப்பின் 154வது ஆம் உறுப்புரையுடன் வாசிக்க வேண்டிய மற்றும் 154இ ஆம் உறுப்புரையின் கீழ் மற்றும் 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க, மாகாண சபைகள் சட்டத்தின் 19(5) ஆம் உப பிரிவின் கீழ் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட “மேல் மாகாண சபை நிதியத்திற்கு உரிய பெறுகை விவகாரங்கள் தொடர்பான திருத்த விதிகள்” என்பதை இங்கு வெளியிடுவதாக அறிவிக்கின்றேன்.

தொஷான் குணதிலக,
ஆர்தப்பி அன்ட பார் வீளஸ்வி, யூஸ்பி,
பீங்சடி (சிறப்பு), எப்ஜெம் (இலங்கை), என்டிசி, பீங்ஸ்சி,
விமானப் படையின் மார்ஷல்
ஆளுநர்,
மேல் மாகாணம்.

மேல் மாகாண சபை கட்டடத்தில் அமைந்துள்ள,
மேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தில்,
பகுதாமுல்லை,
2023, யூலை 31.



விதிகள்

1. மேல் மாகாண சபை நிதியத்துடன் தொடர்புடைய பெறுகை விவகாரங்களை நிர்வகிக்கும் விதிகளைத் திருத்துவதற்கு இந்த விதிகள் அமுல்படுத்தப்படுகின்றது.
2. இந்த விதிகள் மேல் மாகாண சபை நிதியத்துடன் தொடர்புடைய பெறுகை விவகாரங்களின் (திருத்திய) விதிகள் என அழைக்கப்படும்.
3. இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசின் 2020, ஜூலை 30 ஆந் திதிய 2186/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்ட மேல் மாகாண சபை நிதியத்துடன் தொடர்புடைய பெறுகை விவகாரங்களை நிர்வகிக்கும் விதிகளின் 12 ஆவது பிரிவை 12(1) ஜி என் இலக்கமிட்டு அதற்கு அடுத்ததாக பின்வரும் உப பிரிவுகளை உள்ளடக்கி இங்கு திருத்தப்படுகின்றது :

 - (ii) இந்தப் பிரிவின் கீழ் முன்வைக்கப்படும் பெறுகை முடிவு தொடர்பான மேல் முறையிடு, மேல் மாகாண ஆளுநருக்கு மேல் முறையிட்டாளரால் முன்வைக்கப்படும் போது, மேல் மாகாண ஆளுநரின் செயலாளருக்கோ அல்லது சம்பந்தப்பட்ட பெறுகை நிறுவனத்திற்கோ பெறுகையின் நிதிப் பெறுமதியின்படி பின்வரும் பெறுமதிகளின் கீழ் பண்ததை வைப்புச் செய்து அதற்குரிய பற்றுச்சீட்டுடன் சம்பந்தப்பட்ட மேன்முறையிட்டை முன்வைக்க வேண்டும்.

பெறுகையின் பெறுமதி	வைப்பு நிதி
ரூ. 250 மில்லியனை விட அதிகம்	ரூ. 100,000.00
ரூ. 200-250 மில்லியன்	ரூ. 75,000.00
ரூ. 100-200 மில்லியன்	ரூ. 50,000.00
ரூ. 25-100 மில்லியன்	ரூ. 25,000.00
ரூ. 25 மில்லியனை விட குறைவு	ரூ. 15,000.00

 - (iii) வைப்புத் தொகையை உரிய முறையில் வைப்புச் செய்து அதற்குரிய பற்றுச்சீட்டின் நகலுடன் மேன்முறையிடு முன்வைக்கப்பட்டாலன்றி, சம்பந்தப்பட்ட மேன்முறையிடு இந்தப் பிரிவின் கீழ் முறையாகச் செய்யப்பட்ட மேன்முறையிடாகக் கருதப்படக் கூடாததுடன், அதன் மீது எந்த நடவடிக்கையும் ஏடுக்கப்படக் கூடாது.
 - (iv) இந்தப் பிரிவின் கீழ் முன்வைக்கப்படும் மேன்முறையிட்டின் மூலம் மேன்முறையிட்டிற்குரிய பெறுகை நடவடிக்கை தொடர்பாக பெறுகைக் குழுவின் முடிவு மாறும் சந்தர்ப்பத்தில், மேன்முறையிட்டாளருக்கு உரிய வைப்புத் தொகையை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதுடன், மேன்முறையிட்டாளரின் மேன்முறையிடு நிராகரிக்கப்படும் போது, தொடர்புடைய வைப்புத் தொகை மாகாண சபை நிதியத்திற்கு வரவு வைக்கப்பட வேண்டும்.

 3. இந்த விதிகளில் சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிச் சொற்களுக்கிடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால், சிங்கள மொழியிலான உரையே மேலோங்கும்.

EOG 08-0091